

VEMANA VENBA

A TRANSLATION

FROM THE

TELUGU LANGUAGE

BY

A. VENCATASUBBU PILLAI.

PUBLISHED BY

P. MANGAPUTHY NAIDU, B. A.,

Madras Christian College.

MADRAS:

PRINTED AT K. R. PRESS,

1892.

All rights reserved.

Price 4 As. By Post 5 As.

கடவுள்துணை.

வேமன் நீதிவெண்பா.

முதல்பாகம்.

கடவுள்வணக்கம்.

ஆதிகடு வந்தமிலாற் கன்புசெயில் வேமனனுால்
ஆதிகடு வந்த மருந்தமிழில்—ஒதமிக
அந்தம் பெறுமிவ் வகிலத்தென் றவ்விறையைச்
சிங்கதயிலி றைஞ்சுதுமே தேர்ந்து.

அவையடக்கம்.

வேதாந்தா சாரியெனும் விப்பிரகு லோத்தம
வெனன், மீதாரந்த வன்பினுல் வேமனனுால்—நீதா
ராய், தென்மொழியி லென்றுரைக்கச் செப்பலுற்
றே னுசையினுல், நன்மொழிதேர் நாவல்லீர் நான்.

நாப்பழக்க மில்லே னனிநாப் பழக்கமுற்றேர்,
மாப்பழக்கத் தாற்பாட வாய்திறங்கேன்—யாப்பழு
த்தம், இன்சொலிலை யேனு மிளங்கினை சொற்
போவென், புன்சொலையுங் கொள்ளீர் பொறுத்து.

துலாசீரியர் வணக்கம்.

உலகத் துயர்ந்தசிவ யோகி யெனவே, இலகிய
நல் வேயைனை யென்றும்—உலகதனில், போற்று
விரோத் புண்ணியர்காள் புத்திமுத்தி' நேர்வனவ,
ஞற்றவுமேசய்தின்னருள். (க)

உரையா டெனினுந் யொன்றுமுரை யாடா
யுரையா டையாவலி தென் ஞேடிங்—குரையாடு
மையாங்கின் மாற்ற மறிகுவல்யான் கண்டாயே
மெய்யான வேமா விரைங்து. (2)

நா ஸ்.

ஆத்துமத்தைச் சுத்திசெயா ராசாரத் தாற்பய
னென், பாத்திரத்தைச் சுத்திசெயார் பாகமெவன்-
ஏத்துறுஙல், சித்தசுத்தி செய்யார் சிவழுசை யாற்
பயனென், வித்தமுறு வேமா விளம்பு. (க)

போற்றீருநன் லீலமணி போதுங் தளபளை
நத், தோற்றுமணி தட்டிருந்தென் தொல்லுலகில்-
ஊற்றானேர், பாவொன்மே போதும் படித்துப் பொ
ருஞ்சரத், தேவொன் றியவேமா தேர். (உ)

தலைவன் தனைநினைக்கில் தன்னை மறப்பன்
அலையுங் தனைநினைக்கி வந்தத்-தலைவனையே[தல்வா
தான்மறப்ப ஞன்மகனுங் தானிரண்டைக் காண்ப
றுன்மறந்த வேமா வுரை. (ஏ)

இன்புற்றான் யாவ னிகமதனி வின்பின்றித், துன்
புற்றான் யாவன் துணிந்தறியில் - மன்புவிக்கோர்:
சாட்சியெனுஞ் செங்கதிரோன் தன்னீர்க் குடட்
தொளிரக், காட்சியெரக்கும் வேமனேன கான். (ஒ)

அத்தத் தமைத்த வரியபொலன் கூடதனில்
வைத்திட்ட தீபம் வயங்கலெனச்-சித்தக்
தெளிந்தவர்கள் தம்முடலில் தீதற்ற ஞானம்
விளங்குமால் வேமா மிக. (ஞ)

வேமன்திவண்பா.

ஈ

கடைத்தரத்துக் கள்ளகுரு கன்மத்தி னட்டும்
நடுத்தரத்தோன் மந்திரத்தி னட்டும்-அடுத்தவரை
உத்தமன்றுன் யோகத் துயர்நிலையி னட்டுமே
சித்தமதில் வேமா தெளி. (கு)

அன்னமிட்டுத் தாக மதுதவிரா மாணிடர்தாம்
என்னபலன் பெற்றிடுவா ரிப்புவியில்-அன்னேர்
இறங்தென் மழிந்தென் பிறங்குபுற்றிற் செல்லும்
இறங்கிலைகால் வேமனனே யெண். (எ)

தாமளித்த மக்களுடன் தம்மை யளித்தவரும் [ஸ்
தாமிறத்தல் தங்கட்கோர் சாட்சியன்றே-தாமுலகி
ஓர்பிரம கற்ப முயிர்தரிப்ப தெவ்வாறே
சீர்பெறுஙல் வேமனனே செப்பு. (ஏ)

ஞானமிலான் பன்னு னலனுணர்ந்தா னேனுமவன்
தானுணரக் காலவரை சற்குண்ணும்-தேனருந்தா
மண்கேங் தாமாமேல் வந்தமரம் மட்டுகணங்
கொண்டதுபோல் வேமா குறி. (கு)

மானுளைக் கண்டளவின் மால்பெருகிக் காமுகனுங்
தானு ஜைழிந்து தளர்வெய்தும்-தானுணும் [தோ
விட்டிறஜைக் கொல்கின்ற வெங்தீக்கண் டென்னங்
ஏட்டுறல்போல் வேமா விது. (கா)

புல்லசமான் காலரவம் போங்குணமண் வெங்கிருமி
கல்லுணவாத் தங்ததுபோ னுதன்றுன்-வல்லாவிலம்
தாங்கு முயிர்கள் தமக்கெல்லா முண்டிதஜை
ஆங்கமைத்தான் வேமாஙன் காய்க்கு. (கக)

என்சொலினு மாந்த ரியற்கைக் குணமாரு
கொன்னுமலி வாலின் குணக்கரு-தன்மையிலாள் [த்
கொண்கணையு மாறவிலை கூறுவதே கூடையில்வை
தெண்ணமின்றி வேமா விவண். (கு)

வேர்ப்புழுவோர் தாருதனை வீழ்த்துங் கொடிய தெனுங், கோற்புழுதான் பூட்டிக்குங் கோஞ்சாப் போன் - சேர்க்கையினால், நல்ல குணவாள ஞனில் தத்தி லோகெமூால், ஒல்லையிது வேமா வுணர். ()

உப்புமுயர் பாலுகமு மோர்னிறத்த தானுலுஞ்
செப்புருசி வேறூகுங் தேறுங்கால்-அப்படியே [ந்
மானிடருட் புண்ணியங்கள் மாந்தரும்வே ருண் டுகா
ஞானமுள வேமலை நாடு. (கச)

சீவு னுடல்விடுமுன் சீவன் தணியுடலில்
மேவுகற்ப முண்டமர்த்த வேண்டுமே-சீவுநுடல்மு
விட்டுப் புறப்பட்டனே மெய்க்கிறத்துங் கற்பமென்னு
கட்டவென் வேமனனே கான். (கஞ்)

கள்ள நிசமிரண்டுங் கண்டறிவ னீலகண்டன்
தெள்ளுபுனல் பள்ளாந் தெரியுமே-யுள்ளத்தில்
தாயறிவள் தன்மைந்தன் தான்பிறந்த வாறென்பர்
மாயமறு வேமா மதி. (கசு)

அங்கங் தளர்ந்து மரும்பல் விதிர்ந்துமிகப் [த்துடிடி]
பொங்கியதோர் மூப்பைப் புணர்ந்துதிடன்-பங்கடு
ஆடவர்புன் சிற்றின்பத் தாசைவிடா ரொன்கொலே
சேடனிகர் வேமனனே செப்பு. (கன

வேமன் திவெண்பா..

ஏ

ஒண்டொடியார் தம்மை யுயர்நிதியை யுண்டிடுமின்
பண்டமதை நேராகப் பார்த்துருசி-கண்டறியில்
ஆடவரு ஞுத்தமர்க்கு மங்கவற்றிற் பற்றறுமோ
நாடியஙல் வேமா நவில். (கஷ)

தகுதியலாத் தானமதில் தன்னையுயர்த் தற்க
தகுதியொடு தானடங்கல் தாழ்வன்-றகவிடத்தே
ஆன்ற மலையதுகண் ணூடிதனிற் சிற்றுருவாய்த்
தோன்றுதோ வேமனனே சொல். (கக)

தன்னுளத்திற் சூதுளதேல் தன்னைப்போ லெல்ல
வருங், தன்னிடத்திற் சூது தழைத்துநிற்பர்-தன்னு
ளத்தில், சூதிலதேல் தன்பாலோர் சூதுசெய்வா
ரின்றுலகில், கேதமறு வேமனனே கேள். (உா)

தன்னுற் கொலத்தகுமோர் சத்துருதன் கைப்ப
ழினும், இன்னு செயாதவனை யிட்டுமுடன்-நன்னய
ங்கள், பாராட்டிப் போவென் பதுவே மரணமொக்
கும், சீராரும் வேமா தெளி. (உக)

விரைவி லொருகரும் மேவற்க மேவின்
விரைவிலது வேதனையாய் மேவும்-தாமிசையே
காயெடுத்துக் கீழேறியி லுண்ணக் கனியாமோ
நேயமொடு கேள்வேமா நி. (உங)

நீர்க்கண் மரக்கலந்தா னின்றுமிதங் தோடுமெல்ல்
நீர்ப்புறத்தி லோர்முழு நேர்க்கோஶா-பார்க்குள்
நிலைப்பிரியில் வல்லுஙர்க்கு நேர்ப்படலொன் றில்லை
நிலைப்பிரியா வேமனகே ணீ. (உங)

நீரிற் கராநீந்தி நீளிபத்தைப் பற்றியடும்
பாரிலது சாய்பற்றப் பாழ்படுமே-தேரிசிது
தானவலி யல்லாது தன்வலியொன் றில்லைகேள்
ஞானமிகு நல்வேம ஞ. (உச)

சந்தனத்தா னல்லவனங் தானெனிரு மாறுபோ
ல், நந்துகுலத் தோர்மைந்த னற்குண்ணுய்வந்துதி
க்கில், அன்னவன ருங்குணத்தா லக்குலமு மாட்சி
மையே, மன்னுமிது கேள்வே மனு. (உடு)

கோலமைந்து பத்தாக் குருனைதரு மோரீற்றில்,
மாலிபமொன் ரேயீனு மற்றதுபோல்-சாலவுஙல்,
உத்தமனுய்த் தோன்றுமெனி லோர்புதல்வன் போ
தாதோ, வைத்துணர்க வேமா மதி. (உசு)

மதியுள்ளாற் கற்பிக்க மாட்டுவே யாரும்
மதியில்லாற் காருணர்த்த வல்லார்-நதியென்ற
ஆற்றின் வளைவெடுப்பா ராஞோ புடவியினில்
மாற்றுயரு நற்குணவே மா. (உள)

அற்பகுணன் மிக்கவுளா யாடுமதி யுத்தமன்றுன்
இற்புறவே மெல்ல விசைக்குமால்-சொற்பெரிய
கஞ்ச வொளிபோந் கனக மொலிசெயுமோ
விஞ்சுபுகழ் வேமா மிகுத்து. (உசு)

கயவர்தமை மெச்சங் கயவ ருலோயி
வியனறுமஞ்சஞானிகுண மெச்சம்-பயனில்லாப்
பங்கமெச்சம் பன்றியது பன்னீனா மெச்சமோ
துங்கமுறு வேமா தொடர்ந்து. (உசு)

கங்கையது பாயுக கதிகொண்டு சத்தமிலா
தங்கிளாச்ச விட்டோடு மற்பநதி-இங்கதுபோல்ளன்
மேன்மக்கள் தம்பொறுமை மேவுவரோ கீழவர்கே
தான்மிக்க வேமனனே சார்ந்து. (ஈ०)

ஈனமுறு மோர்கொடியற் கீங்கு பொருள்கடனுய்
த, தான்துறப் பின்னலைதல் தாழ்வாமே-பூஜையோர்,
கோழிதனைக் கவ்வியக்காற் கூப்பிட்டால் வங்கிடு
மோ, கேழுமுயர் சீர்வேமா கேள். (ஈக)

ஈகை யிலாவுலுத்த னில்லத்தோர் சாவெய்திப்
போகப் பின்மும் புறப்பட்டால்-சோகமுடன்
பொன்னளித்துச் சுட்டிடற்காப் பொன்போச்சு தொ
ன்றமுவன், இன்னபல வேமா விசைத்து. (ஈ१)

கடடப் படிமுலுத்தன் காசு தனைக்கவர்வான், இ
ட்டமொடு தாழ்ந்தவன்பின் னேழைசெலும்-நட்ட
விது, சம்பு தகர்நாடித் தானதன்பின் சென்றதொ
க்கும், நம்பனருள் சார்வேம னை. (ஈ२)

உலுத்தற் கொலவுலகி லோர்மருந்தும் வேண்டா
வலுத்ததென வண்டோர் வழிதான்-உலுத்தன்பால்
நாடிப்பொன் கேட்டளவி ஞடாது வீழ்ந்திறப்பன்
வாடிமிக வேமா மனம். (ஈ३)

மொழிவதெலாம் பொய்யுளமோ மோசக் குறை
யுள், வழுவொடுமான் மாவிருந்தென் வாழ்ந்தென்-
மொழிவதொன்று, சத்தியமே லாண்டு சதமாயு னை
ண்டிதுகேள், நித்தனருள் சார்வேமா ஸி. (ஈ४)

கைத்துண்டாம் போழ்து கரப்பன் தனைச்செருக் கால், வைத்திலம்பாட் டில்லை வழங்கவொன்றும் - இத்தகைய, இவ்விரண்டி னாலு மிடும்பையுறுக் காலமுன்டோ, தெவ்வகன்ற வேமா தெளி. (ஈகு)

கண்டு மெதிர்நிற்கக் காண்கிலான் வாய்த்திறவான் அண்டுமொழி கேட்டு மதுகேளான்-வண்டனதன் ஏமாப்பிற் செய்வ னிவன்மதியிற் சன்னியுண்டே மாமாயை நீத்தொளிர்வே மா. (ஈன)

தீர்த்து முடிவுசொலத் தேரா வதிபதியென், சேர்த்து முடித்தவிழ்க்காச் சேதனொன்-கூர்த்தவன் பால், நீரன்ன நேராத நீள்வாய்க் கொடையாலென் தீரனெனும் வேமா தெளி. (ஈஅ)

தானுமுனை ஆப்தர் தமையு மனுகவொட்டான் கார்னுறையு மானேர் கருமிதான்-மானிடன் போல் நெற்புலத்திற் புல்லுருவ நிற்குங் தகைத்தரோ நற்பதவி சார்வேம ன. (ஈகு)

தானமது முற்பிறப்பில் தான்செயாப் பாவிதான், ஆன பொருண்மே வலவாக்கொள்ளல்-பானலிலே, வித்திடம றந்து விராந்தறுப்பான் செல்வதொக்கும், கத்தனருள் சார்வேமா காண். (ச0)

ஞள்ளியகற் றீப மொளிர்தருநெய் யுள்ளமட்டும் தெள்ளியனெய் மாளினே தீபமறும்-உள்ளிதுபோல் நீளாகம் போங்கா னினைவுமுடன் மரடுமே கேளாய்நீ வேமா கிளைத்து. (சக)

வேமனீதிவெண்பா.

கூ

அண்ணலரு ணம்பி யகிலங் தனையழிப்போன்
எண்ணில் குடிச்சாப மெய்திக்கீழ்-நண்ணுமிக
மேலெறிந்த பந்துநிப மெம்மட்டு மேஹிநிற்குஞ்
சிலமுறு நல்வேமா தேர். (சட)

அங்கொருநா டில்லை யகந்தனக்கு மற்றதுதா
நங்கருமத் தேகலந்து நண்ணுமால்-இங்கதனால்
கனமம் புரியாது கண்டுணர்ந்து நிற்காஙன்ரே
மன்னுமரன் தாள்தொழுவே மா. (சந)

சம்புவின் தந்திரமுங் தக்கநய முங்தேர்ந்து, நம்பு
பொரு ஸீட்டிவைப்ப னன்றுதவான் - அம்புவியில்,
நன்மையிலா நாய்க்கூட்டி னல்லன்னஞ் சிந்திவைத்
த, தன்மையிது வேமனனே தான். (சச)

இறக்கையிலு மீண்டு பிறக்கையிலு மேகா, சிறக்
கவங்குங் தான்கொண்டு செல்லா - னிறக்கையிலே,
தானெங்கு செல்வனே தன்செல்வம் போவதெங்
கோ, நானுண்ட வேமா நரன். (சடு)

தொக்கெடுத்த வப்போழ்தில் துஞ்சறனி ஹர்ச்
சுற்றில், நக்களெனச் சீவனின்று னன்றியற்றி - மிக்
கென்னே, வுள்ளாண் மட்டு முபகாரி யாகிலனே,
கள்ளமறு வேமனனே காண். (சகு)

காசிக்குப் போகக் கணதீர்த்தத் துண்முழுக
ஆசைப் படுவதனு லாவதெவன்-மாசுடைய
பாதகற்குக் காசிப் பதிமேவல் கிட்டுமதோ
கேதமறு வேமனு கேள். (சள)

இருகாலோர் முக்கா விரும்பொடியிற் கொல்லன்
எரிகாய்ச்சி நீட்டி யினைக்கும்-ஒருகால்
மனமொடியிற் கூட்டியொட்ட வல்லுநரிங் காரே
கனமுடைய வேமனனே காண். (சது)

பிறனில்விழை யாதும் பிறன்பொருள்வெள வாதும்
பிறர்க்கிதஞ் செய்தும் பெரிதே-பிறர்முனிந்தும்
உள்ளமுனி யாது மூலகெண்ண வாழ்தலூஉம்
தெள்ளறிஞுன் வேமா தெளி. (சகை)

அஞ்ஞானஞ் சூத்திரத்வ மந்தமுறு ப்ராமணத்
வம், மெய்ஞ்ஞான மென்றுஶாக்கும் வேதமே-மெ
ய்ஞ்ஞானம், பெற்றுவான் மீகி பிராமணத்வ மேவி
னானுஸ், பற்றறுநல் வேமாநி பார். (நிடு)

தோயத் துறைமச்சங் தூண்டி விறைச்சிக்கு
நேயமுற்றுப் பற்றவதி னீங்குமுயிர்-ஆயதுபோல்
ஆசைவலைப் பட்டானே ஸந்தோ நரன்கெடுமே
மாசறுநல் வேமா மதி. . (நிக)

அருத்தி நிதம்வளர்க்கு மங்கமுடை யோனார்
பெருத்தன்பிற் காக்கும் பிராணன்-உரித்தெவற்கு?
செந்தனம தாருடையை? தேரில் தருமமொன்றே
நந்தமது காண்வேம் னு. (நிட)

நாரா யணவோ நமசிவாய வென்றுமிகப்
பாரா யணஞ்செய்வன் பார்ப்பவரும்-நேரே
பரசுவளான் றுலும் பரிவொடறஞ் செய்யான்
கருமியன்றே வேமனனே காண். (நிட)

கட்புலனிற் பொன்னெங்கு மத்திக் கனியதனைப்
பிட்டாற் புழுவிருக்கும் பிடுடனே-பெட்டுப்
பெருமகனிற் பாவிப்போன் பேதைமயில் வாரே
கருமமகல் வேமாநி.காண். (ஞிச)

மேதித்தோ லாய வினைத்துருத்தி யூதிடவைங்
தாதுக்க ணீருங் தழற்பட்டு-மேதினியில்
பேரறிஞர் நொந்தாற் பெருந்தழல்வா னண்ணுதோ
மாரனைவென் றங்கொளிர்வே மா. (ஞிஞ)

மருந்துண்டாற் காயமது மாறுமே மற்றேருப்
மருந்துண்ட மாது வசமாம்-மருந்தொன்று
வேறுளதுண் னேய்தீர்க்கும் வேறுளதுண் மெய்வ
லுக்கும், மாற்றுமெய் யோகுறுவே மா. (ஞிசு)

தலைப்பாகை மேலுத் தரியமெழில் தொந்தி
விலைப்போஞ் செவிகடுக்கன் மின்ன-மலைத்தேழை
செல்லும் பிசனன் பசுவென். த தேர்கில்லென்?
நல்லநிலை சார்வேம னு. (ஞிஞ)

மடவார் கலவி மயக்கத்துண் மூழ்கித்
திடமாய் மனதுவசஞ் செய்யா-விடலைமெயா
யாற்றங் கரையிருக்கு மம்மரத்தைப் போற்கெடுமே
சாற்றருசிர் வேமனனே தான். (ஞிசு)

கூலிக் குழைத்துங் கொடுமதிமைப் பாடுபட்டு
ஞ், சாலப் பொருள்கொண்டு தானில்லாள் - பால
ளிக்கிந், போற்றுவா ளின்மை புகிற்கணவற் பற்பல
வாய்த், தூற்றுவாள் வேமா துணிந்து. (ஞிசு)

கல

வேமன்திவண்பா.

இந்திரியத் துள்ளா னிகழ்கடைநற் பத்தியண்டே
ல், இந்திரியத் துள்ளா னெனினுயிடை - இந்திரியம்,
வென்றவனே யுந்தமன்மால் வென்றுதனைக்
கண்டானேல், நன்றிறைவ ஞம்வேம ஞ. (கு0)

தன்னுடைய தீக்குணங் தாமாரூ துள்ளிருக்கத்,
தன்னுளத்தின் மற்றொருவன் தன்குணத்தை - யுன்
னலெவன், தன்மதியைத் தேராது தானயற்காத்
துக்கிப்போன், கொன்மனிதன் வேமா குறி. (குக)

பேதை யெனினும் பெருங்கூத்த ஞமயத்தன்
சாதுவெனு மாயோகி தானெனினும்-மாதருரு
கண்டக்கா ஒள்ளத்திற் காத லெழுதருமே
மண்டுமய லற்றேளிரவே மா. (கு2)

இருக்கும் பதிக்கோ ரிட்டாய்தின் மற்றோர்
இருக்கைவள மாநாடி யேகல்-பெருத்தநலம்
வாவிவற்றி ஞரை வசிக்குங்கொ லங்கனே
பாவமற்ற வேமனனே பார். (குஞ)

புண்ணியஙன் மாந்தர் புஷியிலால் வெந்தழுலோ
ன், உண்ணலன்றி யிப்புவியு மோங்குமதோ - புண்
ணியர்தாம், இங்குமங்கு முள்ளா ரிவண்முழுது
மில்லையன்றே, பங்கமறு வேமனனே பார். (குசு),

சித்தசுத்தி யெய்தியறஞ் செய்யிற் சிறிதெனினும்
வைத்தபல னற்பம்னறு மாபெரிதே-மெத்தனிரி
ஆல மரத்துக் கதன்விதைத்தா னெவ்வளவோ
சீலமுறு வேமாநி தேர். (குடு)

வேமனீதிவண்பா

கங்

கெட்டவண்த தெய்வங் கெடுக்குமிக வாபத்திற்
பட்டுழியு மீட்கவுமே பாராதே - பட்டும்.
விளையாப் புலங்கண் உடையவனே மெச்சும்
களியார்ந்த வேமாநீ கான். (கங்க)

பாச மதிகப் படுமாகிற் பித்தரைப்போல்
நேச மறத்திரிவ னீஞுலகில்-பாசந்தான்
நாய்போ லலைய நரங்றனைப் பண்ணுமால்
சேய்போன்ற வேமாநீ தேர். (கங)

பெருமாயப் பொய்மிகவே பேசுமவ னில்லங்
திருமாது வாழ்தருமோ தேரில்-திருவாழ்தல்
பொள்ளற் குடந்தன்னி னீர்மொள்ளல் போலுமே
வள்ளற் குணமுறுவே மா. (கங)

மாண்புடைய நன்மனையாள் வாழுமக நன்றெருளி
ரும், மாண்பினளி ருட்டறையின் மாதிபம் - மாண்
புடையாள், வாழுமக மாதேவர் வாழ்கோயி லொக்
குமே, வாழியகே ணன்றுணர்வே மா. (கங)

மனைவிதனை வீட்டிருத்தி மற்றெருருவ னஞ்
மனைவிதன்பா லேகு மனிதன்-கனப்பித்தன்
பானவினெல் விட்டுப் பதர்பொறுக்கு மாறைவனே
முரனலறு வேமா மதி. (எங)

அரச ருளந்தா னமர்க்களத்தி னிற்கும்
பரமுனிவ ருள்ளம் பரத்தே-திரமுறுமால்
காமமுறு மற்பருளங் காரிகையார் மேணிற்குங்
காமமறு வேமனனே கான். (எக)

கச

வேமனாதிவெண்பா.

தங்கைத்தாய் தம்மேல் தயையில்லாப் புத்திரன் றுள், வந்துதித்தெ னீண்டவன் மாய்ந்திடிலென் - அந்தமிலாப், புந்திற் பிறந்திலையோ புஞ்சிதலை மா ய்ந்திலையோ, மற்றதொக்கும் வேமா மதி. (எடு)

காயத்தின் முற்பட்ட காயத்தை யாற்றுதற்குத் தேயத்தி லுண்டே சிலமருந்து-தீயதெனும் மாநிச்தை மாற்ற வலமருந்து முன்டுகொலோ வானின் ரூளிர்தருவே மா. (எஞ்சு)

தத்துவங்கள் காய்ந்துணர்ந்தோன் தன்பதியைக் கண்டடைவன், அத்திரனிற் கொல்லுவா னுசையெலாம் - தித்திக்கும், வாழூக் கனியுண்டோன் வன்னஞ்சை யுண்பனே, வாழ்வுறுஙல் வேமா மதி.

நீரிற் குமிழியது நின்றக்கா னீரோட்டம் நேரி லதையழிக்கு நீர்மைபோல்-தேரினரர் [ன் பாழ்படுமட்ட பாண்டசிகர் பாழுடற்குப் பற்றுறலெல் தாழ்வகன்ற வேமனனே சாற்று. (எஞ்சு)

ஏமசித்தி பெற்றுள்ளோ ரின்மை வருத்தமறத் தாழுலகில் வாழ்கின்ற தன்மைபோன்-மாமனிதன் தத்துவங்கண் டானேல் தனக்கொன்றுங் தாழ்விலை காண், வத்துணர்சீர் வேமா மதி. (எக்கு)

சீவ னுடலுறவு தேரின் மதியழியா [செய் தேவலையே, கண்டிடவுட் செவ்வியதா - மாவொளி ஞானவொளி யுள்ளோங்கு ணங்திருஞு மாயுமே ஞானமிகு நல்வேம ஞு. (என்)

வேமனாந்திவெண்பா.

கடி

ஆசையினுன் மானிடர்தம் மாயு எலைக்தொழிப் பார், பாச வலைபறுக்கப் பார்த்திலார்-வாசனையால், ஈழமுறு பாண்டத்தை யீமொய்த்துதன்மையிதாம், பாழகன்ற வேமனனே பார். (எஅ)

மாபரிச வேதியினால் வல்லயம்பொன் னகுதல் போல், தீபவொளி கர்ப்பூரஞ் சேர்ந்ததுபோல்-தா பழறப், பூமணம்போ ஸான்மாந்த் பூரணனைக் கூடு தலே, மாமுத்தி வேமா மதி. (எக)

பாண்ட முடைந்ததெனிற் பாரிற் புதியதொரு பாண்ட மதுகொள்ளாம் பாடின்றி-யீண்டுநரன் கூடுடையி விக்கூட்டடைக் கூடுலென்றல் கூடுமேதோ விடடைந்த வேமவினி மேல். (அ஽)

தள்ளரிய பூசைசெபங் தான்செய்துங் தீக்குணந் தேர், கள்ள நினைவுகளைக் கைவிடார்-உள்ளத்தே; முத்தி யடையகிலார் மொய்யிருளின் மூழ்கினரால், இத்தகைமை வேமனனே யென். (அக)

நிலையெல்லாங் தாங்கடந்து நின்றெருளிரு மேலா ந், தலமென்ற மேலுலகந் தன்னில் - பலவடிவம், அற்றவிடத் தேரூளி யப்பரமீ தென்றுணர்வான், பற்றறுநல் வேமாநீ பார். (அஒ)

சத்தியஞ் சார்தருமேற் சார்தருமே மெய்ஞ்ஞா னம், வித்தமதாற் சத்தியமு மேவுமே - ஒத்திரன் இங், தாங்சமனுக் கொண்டவனே தக்கநெறி யந்த ணனும், வான்கதியுற் றங்கொளிர்வே மா. (அஏ)

கசு

வேமனீதிவண்பா.

தானமதன் மேலாஞ் சருவேசன் றியானமே
நூனமதன் மேலா நவி லுங்கால் - நூனமதன்
மேற்பால் தாசையினை வென்று விளங்குதல்காண்
மாற்பாறு நற்குணவே மா. (அசு)

கள்ள மொழியாடிற் கைப்படுமோ மோட்சமெ
ன்றுங், தள்ளுபய னில்பிதற்று தான்செல்லா - கள்
ளங்கு, மேன்மைத் தரத்தல் மிக்கமதி யீனங்கா
ண், நூனமுறு மாவேம ஞ. (அடு)

காற்றறியாத் தீபவொளி கானு மலைசூழலொன்
றேற்றறியா வாழி யினவபோலப் - போற்றுகின்ற
நிச்சலமா மான்மாவு நிர்விகா ரத்தொடுறில்
மெச்சமுத்தி யீதுவே மா. (அசு)

செந்தழுலொண் டாதுவினிற் சேந்ததெனக் கூ
ர்ராணி, பந்தமுற வேமரத்திற் பாய்ந்ததென - நந்து
சுவர்ச், சித்திரம தென்னத் திகழுடவிற் சீவனிற்கு
ம், அத்தன்மை வேமா வறி. (அன)

மறந்தலையைத் தாழ்த்தியென்றும் வாட்டுதற்கோ
ர் ஸ்மலம், அறமல்லியு நல்லுண்மைக் கான்மா - திறழு
லம், இவ்வுண்மை தேர்பவனே யெண்ணுங்கால் தீர
னும், இவ்வுலகில் வேமனனே யெண். (அஆ)

உன்னியுனா யாடாட வுள்ளன்பு நீழுக்கும் [ஸ
தின்னத் தினவேம்புங் தித்திக்கும் - பன்னிலைபோ
சாதகத்தா லெத்தொழிலுங் தாரணியிற் சாத்தியமா
ம், தீதகற்றும் வேமா தெனி. (அகு)

வேமனீதிவெண்பா.

கள

தோன்றுகின்ற நேத்திரமே தூலமா நேத்திரத்
துள், ஆன்றமணி சூக்குமா மம்மணிக்குள் - தோ
ன்றுவதே, காரணமாகு காரணத்துட் கானும் பிர
மவொளிச், சிருருகாண் வேமனு தேர். (க௦)

தென்கூட்டி னுண்மார்க்கங் தேனீ யறியும்ரதம்
தான்கூட்டும் வண்டறியுங் தாலத்தே - வான்கூட்டு
நல்லபர ஞானி நலமறியும் பத்தன்காண்
வல்லனென்னு மாதவவே மா. (குக)

அடவிதிரிந் தாவதிலை யாகாசத் தில்லை
புடவிபல தீர்த்தங்கள் போயும் - அடையாய்
உடற்சுத்தி செய்தங் குடையவனைக் காள்பாய்
திடமுடைய வேமா தெளிச்து. (கூ)

ஊனமறு கார்ப்புரம்போ ஹுள்ளமுறும் யோகிதர்
ன், ஞானச் சுடர்க்கொழுந்தாய் நன்றெழுளிர்வன் -
தானிதமும், அங்கிலையி லேழுதிரி லாங்கடைவ னெ
ண்ணியதே, மன்னுபுல வோர்தொழுவே மா. ()

நீயுளைப்ப தியானுளைப்பே னின்னு ளயிக்கியமாய்
நீயுறையு மத்தலத்தி னின்றுறைவே - னேயமுடன்
நீநினைப்ப தியானினைப்ப னீநகமற் றியானகுவன்
ஞானநெறி சார்வேம ஞ. (கூ)

நீரதுவே காரமதாய்க் காரமே நீராகும்
காரமதா நீரேயின் காரமாம் - பாரினிலே
காரவுப்பி னீருங் கலந்து மிகவொன்றும்
சிரிதனை வேமா தெளி. (கூ)

கறு

வேமன்திவெண்பா.

தக்க சிவானுபவம் தானடையாச் சாதகர்க்குப்
புக்கவைய நீங்கா புவிதன்னில் - மிக்கொளிரும்
சோதியின்றி நீங்குமோ துன்னிருஞுந் தான்சொல்
லாய், நீதிமிகு வேமனு நீ. (ககு)

இந்திரியத் தால்வருந்து மேழை மதியடையோன்
சிந்துலகி லேசிலவைனத் தேவுவனே - இந்திரியப்
பாச மொழிக்கிற் பதிகாண்பார் மானிடர்தாம்
நேசமொடு கேள்வேமா நீ. (கள)

தேனுண் டகடுமிகத் தேக்குமவன் பாலுண்ணத்,
தானென்னு மோவிதுபோல் தத்துவமெய்ஞ்ஞா
னத்தால், உண்மை யறிந்தபின் ருள்ளதத்வ மேது
க்கோ, வண்மையுள் வேமா மதி. (கறு)

உத்தமரு ஞாத்தமன்கா ஞான்மைநிலை கண்டுணர்
ந்தோன், மத்திமனே பூவின் மகிழமசெய்வோன் -
மெத்தவே, மேட்டை வளர்க்கின்ற வேடத்த னே
யதமன், வாட்டமறு மாதவவே மா. (ககு)

இதுதயத் திருக்கின்ற வீசனைக்கா ஞம
னிதமுஞ் சிலைவணங்கி நிற்போர் - மதவிலங்கே
சீவனில்வாழ் தேவிற் சிறந்தபொருள் கல்விலுண்
டோ, பாவமறு வேமாநீ பார். (காக)

ஆனின்பாற் போதுங் கரண்டியள வத்திரிபால்
சானிரம்ப வூயிடினுங் தானென்னும் - தானன்பால்
கைப்பிடிய தன்னங் கனிந்தளிக்கிற் போதுமே
ஒப்பறுஙல் வேமா வுணர். (காக)

பாறைமிசைக் கூவலோன்று பாடுபட்டுத் தோ
ன்டிடினும், ஊறுமிகு மன்றிமுடி வெள்ளில்-
ழுறுஙல், பள்ளத் தகழ்குழிதான் பாலிக்கு மோர்கு
லமே, நன்னாரிய சீர்வேமா நாடு. (க02)

கரும்பிள்ளை கூட்டிற் கலந்தகுயில் போலும்
பெருங்குளவிச் சார்ந்தபுழுப் போலும்-தெரிந்தொ
ருவன், தேசிகன்றால் போற்றுமெனில் தேசிகனே
தானுவன், மாசிகந்த வேமா மதி. (க0ஞ்)

சொல்லைத் திருத்தலாஞ் சொற்பிழையொன் றில்
லாமற், கல்லைத் திருத்தலாங் காசினியி - னல்லதெ
னச், சிந்தை திருத்துதறைன் சேதனர்க்கு மாகாதே,
பந்தமறும் வேமனனே பார். (க0சு)

மானசத்தின் முத்திபெறு மார்க்க மதுவிருந்து
ம், மானசத்தைக் காணுகிலார் மற்றதனை - மானிட
ந்தாம், கட்டுகிலா ரிவ்வுலகிற் காலன்கைப் பட்டங்
தோ, கெட்டழிவார் வேமனு கேள். (க0ஞு)

மானசமே முத்திக்கு மாழுல மென்றுணரார்
மானசத்தின் கைவசமாய் மாய்ந்திட்டார்-மானசமே
தானு யிரகசியங் தானுணர்ந்தோன் யோகிகான்
வானு டடைந்தொளிர் வேமா. (க0கு)

முதிகண் உணர்ந்தவரிம் மண்மீ திலைமற்
றதுகண் டோற் காண்ப தரிதே-மதிகண் டோன் கீழ்
ஞானக்கண் கொண்டுடலி னல்லபரங் காண்கிற்பன்
ஊனமிலா வேமா வுணர். (க0ங்)

மனநினைவோ இள்ளமட்டு மாப்பிரமங் கானு
தனுவைத் தீளியாக்கித் தானின் - றுனிவீன்
உலக நினைவொழித்தங் குள்ளக்கண் கொண்டுன்
ணிலவுபொருள் காண்வேமா நி. (கங்கு)

நினைநோக்கில் ஞான நிரம்புமே நானுங் [என்
தனைநோக்கில் மாயைவங்து தாக்கும் - பினைத்தானி
தன்னை யுணர்ந்தக்கால் தானே தனைக்காண்பன்
நன்னலமார் வேமாநீ நாடு. (கங்கு),

தேக முடிவில் திகழ்தருகால் காற்கலக்கும்
மாக மதுகலக்கு மாவெனியில் - வேகமுடன்
மண்ணெணரிநீர் சேருமின மற்றுஞ்மா நின்மலமாம்
திண்ணமிது வேமா தெளி. (ககங்)

வேண்டித்தே டத்தேட வேதாந்த நாயகனும்
ஆண்டிறுவன் தேடு மவையன்னேன்-வேண்டியே
தேடு மவனையங்தோ தேடுமூறி வாளொவர்
நாடுநித நல்வேம ஞ. (ககக)

நேசிப்போன் தன்னைமிக நேசிப்பன் தன்னையெ
வன், நேசியான் தானவனை நேசியான்-ஈசனெனில்,
மாய விடம்பத்தான் மாநிலத்தொன் றுவதிலை
நேயமுறக் கேள்வேமா நி. (ககங்)

தக்க வநுஷ்டி தான்பிறவாச் சாதகர்க்குப்
புக்கவைய நாலுணர்வாற் போகாதே-மிக்கழகார்
சித்திரங்கற் றீபங் திகழ்ந்திருளை மாய்க்குமோ-
வுத்திமிகும் வேமா வுணர். (ககங்)

சாந்தகுணத் தாவினிது தன்கருமங் கைகூடும்
வாய்ந்தவண்மை வெற்றிதரு மற்றுஞ்சூ-ளாந்தலத்
நன்றான் பட்டதுய ரத்தனையு நற்றருமன் [தில்
வென்றனன்காண் வேமா மிக. (ககச)

தாரணியிள் மாந்தர் தகுபரம யோகியினன்
நீரறியார் மற்றவனை நிங்கிப்பார் - சாரமதிற்
கையறியு மோதான் கனவழுத சாரமே
ஓமய்யறிந்த வேமா மிக. (ககஞ)

எத்தனையோ சென்ம மெடுத்துநரன் பாவமே
சித்தத்தஞ் ஞானத்தாற் சிங்கிப்பன் - மெத்த
நினைவிற் புலாலுண்ணு நீர்மைழுட நாய்காண்
சினமற்ற வேமா தெளி. (ககசு)

பேரறிவு கொண்டொருவன் பேசமிகத் தேர்ந்த
க்கா, லேரிளமை மற்றவனு ளெண்ணுவதென் - தா
ரணியில், வாலிபன்கைத் தீபம் வயங்கியொளி வீ
சாதோ, சாலவுநல் வேமனனே தான். (ககள)

வித்துக் கிறைழுதனீர் வேர்ப்பற்ற மென்முளைதான்
மெத்த விளாவுடனே மேற்கிளம்பும்-சத்துடைய
அம்முளையே தான்வளர்ந் தங்குமர மாகுமே
மும்மரறுக் தேயொளிரவே மா: (ககஞ)

காதலன்வாழ் நாளிற் கவலையுற்ற மாதொருதன்
காதலர்வாழ் நாளிற் கனிப்புறுவாள் - ஓதெதவரும்
இன்மைபொருள் பாகிப்ப ரீதில்லா மௌந்தர்பலம்
வண்பலங்காண் வேமா மதி. (ககசு)

ஆறுசலவ வேறு மற்றி வூருசியொன்றே
ஊறுசத்ய நிட்டைவே ருண்மையொன்றே - தேறு
சிவ, யோகியர்வே ரூயிடினு முன்னுபொரு ளான்
றோன், பாகமுறு வேமாந் பார். (கலங்)

தாரகத்தைக் கண்டுணருங் தக்கநெறி யொன்று
ளது, நேருமதி லுட்சமனுய் நின்றுகண்டால்-சீரா
ய்தும், உற்றுங்று நோக்கிலையே லுள்ளவாளி
பாறுமே, பற்றறுஙல் வேமனனே பார். (கலக்)

ஙல்லவர்தங் கேண்மைவிட னன்றன்று ப்ரக்ரு
தியை, ஒல்லையுணர்ஸ் தூற்பத்தி யுண்டாகும்-தொ
ல்லையிகு, பாஷியர்தா மெவ்வாறு பத்தி யடைகுவ
வரோ, பாவலனும் வேமா மதி. (கலங்)

இவ்விழியில் வான்பிரம மெட்டுமதோ காண்பத
னுச், கவ்விழியு நோக்கும்வே ரூகுமே - அவ்விழியால்,
உண்மேவு நாதனையங் குண்ணேக்க வேண்
டாவோ, மண்ணேய நீத்தொளிர்வே மா. (கலங்)

தூலச சுமையென்னத் தோற்று மவத்தையெலாம்
சாலவிகங் தாசைய்றத் தான்வீசி - மாலில்லா
உள்வா சனையை யுணர்ந்தோனே ப்ரம்மமாம்
கள்ளனெறி தீர்வேமா காண். (கலங்)

மண்ணுண் டிடுமென்னில் வன்சினத்திற் காய்வ
தெவன், மண்ணுதவு நன்று மறப்பதெவன் - மண்ணைந்தி,
நீரினு நன்று நினையா தொழிப்பதெவன்,
தேரினரர் வேமா தினம். (கலஞ்)

சிவ னுறைவுதெங்கே சிந்தநினை வெங்குனே
தாவி யிருபொருளுஞ் தான்கூடி - மேவலெங்கே
இவ்விரண்டின் தான மெவனுணரார் மானிடர்தாம்
பவ்வமறு வேமாநீ பூர். (கஉசு)

மண்மேற் பொருளீட்டி மற்றமே செய்கிலா
துண்ணு தறியா தொளித்துவைக்கும் - வண்மதுவீ
கூட்டுமயற் செல்லுமவர் கொண்டே கிலைகொல்
லோ, வாட்டமுற வேமா மதி. (கஉஎ)

ஈடு மவர்செல்வ மெண்ணிறந்து தாவ்வளரும்
தேய்வின்று நல்குரவுஞ் சேருமோ - ஒயா
திறைக்கினுநீர் கூவ வினிதுசுரங் தியும்
நிறைவெப்தி வேமா நிதம். (கஉஅ)

பாலிற் கலந்தார் பாலாகிச் சற்கருமத் [து
தேலுதல்போற் சாதுசங்க மெய்தொருவன்-ஞாலத்
மூடனே யாயிடனு முத்தி யடைவன்காண்
கேடுகன்ற வேமாநீ கேள். (கஉசு)

நல்கூர்ந்தார்க் கைக்கொண்டு நானிலத்தி லெங்
நாஞும், அல்கா தவணாமிக வாதரிக்கும் - செல்வத்
தோன், என்றுமிடை நீங்கா ஆனியசிவ சங்கிதியி,
ஞன்றுறைவன் காண் வேம ஞ. (கஞா)

ஒருவனைவஞ் சித்தொருவ னுண்ணுமவ னீட்டம்
வ்ருமன்வஞ் சித்தவனை மாய்க்கும் - பெருமடிவில்
மீனையொரு மீன்கொல்லு மீன்வலைஞுன் மற்றதனைத்
தானிகுங்காண் வேமனனே சார்ந்து. (கஞக)

உச

- தீவமன்திவண்பா.

அங்கனுங் காலிலியு மங்கிருவ ருங்கூடித்
தந்துதவி வாழ்ந்திடுமத் தன்மையெனச்-சிந்துலகில்
இல்லா ஞெடிகூடி யேழையும் வாழ்தருமால்
வல்லாய்நீ வேமா மதி. (கஞ)

கற்பங் துடைக்கலாங் காணுமுயர் மாதிரமும்
பற்ப மெனப்பொடியாப் பண்ணலாம் - அற்பில்லா
மாந்தர்கள்வன் னெஞ்சுருகும் வண்ணன்று செயலரி
தே, சாந்தகுண வேமனனே தான். (கஞ)

மாசறுத்துள் ளன்பால் வணக்கியிறை தாணம்பிப்
ழுசையொடு நிட்டை புரிகுவோன் - பேசற்ற
இன்பவீடெய்தி யிகமதனில் வாழ்குவனுல்
அன்புடைய வேமா வறி. (கஞ)

தத்துவ முணர்ந்தானேல் தானெங்குங் தேடுவான்
தத்துவமுங் தானுவன் தாலத்தே - நித்தம்
மனமிறந்து நிற்பவனே மாப்பிரமங் கண்டாய்
சினமிறந்த வேமா தெளி. (கஞ)

உளாக்கு மொழியொன் றுளானினைவான் றங்கத்,
திருக்கு மியல்பதுவே ரெண்ணும்-விருத்தியும்வே,
ரூவதெனின் முத்தி யடைவதுண்டோ வெவ்வழி
தான், மேவும்வழி வேமா விளம்பு. (கஞ)

மங்கதன் சுந்தரமு மற்றவடன் பக்குவமும்
அங்கணவன் தன்ன தருளின்றேல் - இங்கென்னும்
நல்லாரற் கவ்வாறே நாதனரு ஸின்றுயின்
வல்லமையா லாவதென்வே மா. (கஞ)

வேமன்திவண்பா.

உடு

எவ்வளவு கட்ட மிருக்கின்ற தோமாந்தர்க், கவ் வளவும் பாவசிந்தை யாகுமே - செவ்வையிலா, வன் பவத்தாற் சிந்தைமிக வாடவிள்ளேல் வேமாகேள், பொன்றுத செல்வம் புகும். (கஞ்ச)

எத்தனைாள் தானிருப்ப ணெத்தனைாள் தான் கற்றிங், கெத்தனையாப் நற்கீர்த்தி யெப்புவான்-வித் தையெலாம், கொண்டிறப்பன் சின்னுளிற் கூறு முவை மண்ணுமே, வண்புவி யில்வேமா மதி. ()

செல்வ மதுவளரிற் சிந்தை மயல்வளரும் புல்லதனுற் றீக்குணமும் பொங்குமே - செல்வங் குறையின் மயல்குறையுங் தீக்குணமுங் குன்றும் குறையகன்ற வேமனனே கான். (கச0)

யார்மொழியுங் கேட்க விசைந்துசினங் கொள்ளா தே, தேர்கவத னுண்மையினைத் தேட்டமாய் - நேர் மையொடு, கேட்டுணர்ந்தோ ணென்றுங் கிளர்தரு நன் ணீதிபரன், வாட்டமற வேமா மதி. (கசக)

இக்கபட நாடகத்தை யிக்கபட வித்தையினை யெக்கபட நாடக னியற்றினனே - அக்கபட நாடகனைப் போற்றி நனியவற்சார்ந் தின்புறுவாப் தேழிமிக வேமா தினம். (கச2)

செங்கதிரோன் காயச் சிதைந்திருண் மாய்ந்ததெ னத், துய்க னிறைகுடத்திற் ரேயங்தான் - றங்கலை னத், தான்றெளிந் துள்ளங் ததும்பா னிலையெய்தி வான்பரத்தைக் கண்டறிவே மா. (கசங)

உசு

வேமன்திவெண்பா.

காய்ந்துலர்ந்த மாமரங் காட்டகத்தே யொன்றிரு
க்கிற், ரேய்ந்துதழுற் பட்டனைத்துங் தீய்ப்பதுபோல்-
காய்ந்தகுண்ட, துட்டமகனற்குலத்திற் ரேஞ்சுமெ
னி லக்குலமுங், கெட்டழியும் வேமனனே கேள். ()

சிடர் தமக்குச் சிவங்காட்டா தீனமதத்
தூடிருத்து மாசா னுயர்ஞானம் - நாடுங்கால்
சோளப் புனத்தினிற் றுன்புற்ற வானிகராங்
கேளிதனை வேமா கிளைத்து. (கசநு)

தன்மனையிற் செல்வங் தனதெனமன் ணிற்புதை
ப்பன், கொன்னே யுலுத்தனெனுங் கொச்சைதான்-
னன்னே, இறக்கையிலுங் கொண்டேகா னேகா
தோர் காசும், சிறக்கவவன் பின்வேமா தேர். ()

ஊர்நாடா னல்ல வுடைநாடா ணீசன்றுன்
சீர்நாடு மாத்துமத்தைச் சேர்ந்திருப்பன்-ஊர்நாடும்
வேடத்தா லாவதுவு மேடைக்கும் வித்தைகான்
ஏடனைதீர் வேமனனே யென். (கசஞ)

காணக் கரிதாய்க் கழக்கிலுட் காரமுண்டாய்ப்
பேணு மிளகிருக்கும் பெற்றிபோல் - காணற்
கருமையதாய் நிற்கு் மறிவுடைய மேலோர்
பெருமையது வேமா பெரிது. (கசஞ)

மாதிரத்துங் கானகத்தும் வாழ்தவத்தோன் றன்
குணத்தைப், பாதகஞ்சேர் காமப் படிகுழிவாழ் -
ஏதமுளோன், கண்டிடுமோ ப்ரம்மஷிட்டை கைவங்
தோன் பின்னேழை, யண்டிடுமோ வேமா வறி. ()

கத்துரி காணக் கரிதாகி நிற்குமதன்
சத்தூர் பரிமளமோ தான்மணக்கும் - வித்தமுறு
தேசிகரா வார்குணமுங் தேர்ந்தறியி வில்வாறும்
மாசிகந்த வேமா மதி. (கடு0)

காமங் களவிரண்டும் காசினியி லோர்தகைத்தே
சேமமதிக் கஞ்சுங் திருடனெனக் - காமவிப
சாரிக்கு நெஞ்சுங் தனிலச்சங் தோன்றுமால்
தீரமிகு வேமா தெளி. (கடுக)

இறையின்றிக் கல்விமுறை யெய்துதலுங்கூடா
இறையின்றிக் காப்புறு விம்மண் - இறைகல்வி
யென்றிரண்டு மில்லா னிருப்பிறப்போர்க் குட்புகழு
ஙன்றுஹமோ வேமனு நாடு. (கடுஉ)

அற்பசக நேசித் தளவறுவெங் துன்பத்தி
னிற்குநரன் பாதை நெடிதுற்றே - யற்பமிலா
மேலாம் பரமசக மேவித்தான் வாழ்நியான்
மாலாலே வேமா மதி. (கடுங்)

கால வசத்தாற் கருமமறங் தான்புரிந்தகு
கேலுங்கை யான்மயங்கி யேநிற்பர் - சாலங்ரார்
.இச்சைக்கள் ஞண்டுமயக் கேழையர்நெஞ் செங்கெந
ஞ்சோ, பிச்சகன்ற வேமாநீ பேசு. (கடுசு)

வீணைசை யுய்ந்துகடைத் தேறவிடா மேதினியில்
வீணைசை வெந்துன்பில் வீழ்த்துமே - வீணைசை,
நாடுநர ருள்ளத்தி னற்பத்தி நீக்குமே
கேடறுஙல் வேமனனே கேள். (கடுடு)

உதி

வேமனீதிவெண்பா.

பாவிற் பெயும்புளிப்பு வேறூகும் பாலாகா
எலு மிதுபோ விறைநூனம் - சாலத்
தெளிந்தவர்த முன்னாங் திகழ்தருமா லென்றும்
கிளர்ந்தபுகழ் வேமனு கேள். (கடுசு)

காயம் வலுத்திருக்கிற் கண்டுலை தத்துவத்தா
லாயதோ ருண்மை யறிந்திடலாம் - காயம்
இளைக்குமெனி லுண்மைகண் டெய்தமுடி யாதால்
கிளைத்தபுகழ் வேமனு கேள். (கடுள)

காவலலே ரோழை கரங்தொட்ட டருள்வானேன்
மேவுமவன் வார்த்தைசெலு மேலாகப் - பூவுலகின்
மாவணிக ரொப்பிற் கிளிஞ்சிலுமே மாருதோ
தாவறுநல் வேமனனே தான். (கடுஷ)

தீரத் தருமநெறி சேர்தரும் னுதியர்தம்
வீர னனிவிளக்கி மேவினூர் - தேரிதுபோல்
மன்னர்க் கற்கெற்றியே மாழுத்தி மூலங்காண்
இன்னலறு வேமாநீ யெண். (கடுசு)

கையெடான் றுனங் கனிந்தளியான் மன்பொரு
ளைப், பொய்யல்ல வீட்டிப் புதைத்துவைப்பன் - ஜ
யகோ, தண்டிப்பி லீயுநரன் றுன்முற்று மோகெடி.
மால், நண்புடைய வேமனு நாடு. (கசு0)

நித்தியமின் மெய்ந்தினைத்து நித்தியமுந் துக்கிப்
பர், நித்தியா னந்தமெலு நீள்பதவி - நித்தியமும்
மன்னற்குளஞ்சிறிது மாந்தர் கவலையுர்
என்னிதுகாண் வேமா வியம்பு. (கசுக)

வேமனீதிவெண்பா.

உகை

கூரார் விவேகமெனுங் கோடரியா ஸஞ்சானக்
காராருங் காட்டைக் களைத்தெடுத்துச் - சீர்னான்
.தீபங்கைக்கொண்டாற் றிகழ்முத்திதோன்றுமன்றே
தாபமறு வேமனனே தான். (கசுட)

மக்களாடு தாரமெங்கே மற்றுமுள சுற்றமெங்கே
மிக்கங்கூபர் தாமும் வினையானும் - புக்கதெங்கே
போங்கா வெவரும் புடைநெருங்கா ரீதியல்பே
யாங்கானும் வேமா வறி. (கசுஞ)

அன்னமது நீர்பிரித்தேயாங்கருந்தும் பாலதுபோன்
மன்னுமயிழுனருந்த மாட்டாதே - யுன்னுங்கால்
அஞ்சானி கானுங்கொ லச்சிவமீ தென்றுஙல
மெஞ்சானி போல்வேமா வேட்டு. (கசுச)

கண்ணி னிறைமதத்தாற் காணு பொதிர்தோன்றல் .
எண்ணிவர்க்குக் கீழவரோ வீண்டிவர்முன் - நண்
ணியே, நென்னலதன் முன்வருட நாளிறந்தோர்
நீள்செருக்கின், மன்னினரோ விப்படிவே மா. ()

தயங்கொளிசெய் தீபமது தானில்லா வீட்டில்
இயங்குருவங் காணு ரிதுபோல் - வயங்கறிவாங் [ங்
.தீபங்கைக்கொண்டிருளிற் செல்லுவரோ மாந்தர்தா
கோபமறு வேமா குறி. (கசுகு)

· ஆற்றைக் கடங்தே யருங்களாகண் டேறினேன்
ஆற்றிலுறு தோணி யவாவுவனே - சாற்றிதுபோன்
.முத்திச் சுகங்கண்டோன் மொய்யுடற்காவாடுவனே
கத்தனருள் சார்வேமா காண். (கசுள)

மட்குடத்தை நேர்தருமிம் மாய வுடலிறக்கும்
மட்குடத்திற் சீவனென்று மாயாதே - மட்குடமும்
பற்பலவா முள்ளோ படர்க்கண மொன்றேகாண் .
நற்பதவி சார்வேம னு. (கசுஅ)

மாயை சிறையாகு டானசமே வன்றனையாம்
ஆயதோர் பேதமுந்தா னவ்வாரூம் - தீயவிப்
பந்தமெனுங் கட்டிற் படிமுயிர்க்கு முத்தியுண்டே
பந்தமறு வேமா பகர். (கசுகு)

ஞானத்தின் மிக்கசுக நாட்டில்லை மற்றடைந்தோர்
ஞானத்தின் மேன்மை நனிதெரிந்தோர் - ஞானங்தா
ஒப்பிலது தத்துவமு முன்மைமுடி வாங்குனே [ன்
தப்பகன்ற வேமனுனே தான். (கஎ०)

கண்டும் பொருள்காணுன் காதிற்கேட் உங்கேளா
ன், மண்டுசெருக் கெத்தகைத்தோ மாஙிலத்திற் -
கண்டெரிந்தும், அந்தகண்கேட் உஞ்செவிட னென்
மொழிமெய் யானதே, பந்தமறு வேமனுனே பார்.

சும்மா விருக்கை சுகோதயங்ல் யோகங்காண்
மம்மர் மனதசையின் மத்திமமாம் - சும்மாவே
ஆசனபே தங்காட்டு மஃதே யிழிந்ததென்பர்
மாசகன்ற வேமா மதி. (கஎஏ)

மனத்தை யடக்குமவன் மாசகமங் கெய்தி
மனத்தின்கண் முத்தியினை மன்னும்-தினமரத்தைப்
பாவிப்போ னேரும் பலனருந்த மரட்டானே
சாலவுஙல் வேமனுனே தான். (கஎஞ்)

வேமனந்திவெண்படி

ஈக

மனமடக்கச் சொல்வன் மனமடங்க மாட்டான்
நனியுணர்த்துந் தானுணரா ணடிக் - கனமார்
சுரிகையினைக் கைப்பிடிப்பன் சூரனென நில்லான்
அரிதன்றே வேமா வது. (கஎச)

கண்ணைத் துலக்கிக் கனசூக்கு மத்திரியி
னண்ணு மனவிளக்கு நன்கேற்றி - மண்மிசையே
பாவவிரு ணீக்காப் படிற்றுக் குருவிலங்காங்
தேவருள்சார் வேமா தெளி. (கஎடு)

தேசிகனே தேற்றுவிதை தேகாரீக் கும்பமுயிர்
வாசனையு சுத்தமே மண்மயமாம் - வாசனைமண்
வித்தா லகற்றில் வியனமுதந் தோன்றுமன்றே
சத்திதுகேள் வேமனனே தான். (கஎகு)

குருவேஙன் மூலங் குலவியசற் சீடர்
உருவார் கிளையா மூலகிற் - பரவவல
தேசிகரு ஞத்தமனைத் தேடுகிலா பான்னரர்தாம்
மாசிகந்த வேமா மதி. (கஎன)

பரமன் குருவாம் பகர்சீவ னென்போன்
திரழுறவே கற்குமுயர் சீடன் - தரமறிந்தக்
கவ்விருவ ரொன்றவுற வாக்குமுவன் ரேசிகனுய்ச்
செவ்வியுறும் வேமா தெளி. (கஎஅ)

ஒலகுக் கிறையே யுலகர்க் கிறையென்
நிலகதனைத் தேர்ந்துவீ டெய்தார் - இலகிறைவற்
கூடார் நரகக் குழிவீழ்ந்து மாழ்குவரால்
வாடாத வேமா மதி. (கஎகு)

五〇

• വൈമണി തിവൻപാ.

நிலையா யுயிர்க்குண் ணிலவுபொருள் கானூர்
நிலையாத மம்பியது நேடி - யலைவதெவன்
சத்தியம் சத்தியமுங் தானுணரின் முத்திகாண்
மத்தமய ஸற்றெருளிரவே மா. (கஷீ)

கழிந்ததுக னப்பொருளிற் காணுவிகழ் காலத்
தமுந்துதலுங் கூடா தகிலத் - திழிந்தமனை
வாழ்விலுறு நேய மதிக்கின்மிக வற்பங்காண்
தாழ்வகன்ற வேமனனே தாஞ். (கசுக)

தானெனலார் தம்மவர்க் ளன்பதார் தாமுணர்ந்தும், மானவினுற் றுமுணரார் மாப்பித்தர் - தானி தமும், நூற்குங் குளவியது நூற்குள்ளே மாய்வதொக்கும், மாற்கெடுத்த வேமனகேண் மற்று. ()

பயமேயன்று நூனம் பயமொழியிற் தெய்வ
வியனருளே நஞ்சமதாய் மேவும் - இயலுடருள்
மாயுமுயிர் மாய்தரா மற்றுயிர்க்கே வெற்றியுண்டாம்
ஆபவிது வேமா வறி. (காந)

இறந்தா னிறந்தா னெனக்கலும்வர் மாண்டான்
மறந்தார் மதியீன மட்டன் - றிறந்திடலும்
தேகத்துக் கண்றித் திகழ்ச்சிவற் குண்டுகொலோ
பாகழமுறு வேமாநி பார். (கழச).

தோற்றலயத் தின்ரேர் சுதந்தரமுங் சீவற்கே,
தோற்றலயங் தோன்றவைத்த தோன்றலுமல்-தோ
ற்றுமிடை, நாளிலிறை யென்ற ஏகுதற் கிடமன்
ரேர், கேளனுஙல் வேமாங் கேள். (காடு)

எங்கே பிரமமுள தென்றுமிகக் கேட்கிறபர்
இங்கே மதிப்பித்த ரேழூமார் - எங்கேயும்
சூரணமா யப்பிரமம் சூவி னிறைந்துநிற்கும்
காரணை வேமனனே காண். (காகு)

பலவாம் பசவினிறம் பானிறமோ வொன்றும்
பலவாம்சு வொன்றுவழி பாடே - நிலையிற்
பலவாங் தரிசனமும் பண்ணவன்மற் றெருங்றே
நலவாகேள் வேமனனே நன்கு. (காள)

பணிபலவாம் பொன்னென்றே பற்பலவா முண்டி
யனுகுபசி யொன்றே யவைபோன் - மணினுய
பாண்டம் பலவாம் பகரான்மா வொன்றேகாண்
ஈண்டினர்க் வேமா விது. (காசு)

கானுகிலான் றன்னெற்றி காது முதுகிளையுங்
கானுகிலான் சென்னிக் கருமயிரும் - கானுகிலான்
தன்னையே தானந்தத் தத்துவத்தைக் கானுவனே
இன்னலற வேமா விசைந்து. (காகு)

திரிந்தங் கலைவன் றிரும்பு நிறைவின்றி
விரும்பு பொருள் கையுருன் வீணே - திரிந்தென்ன
உள்ள மடக்கி லுயர்பிரம மற்றவனே
.கள்ளமறு வேமனனே காண். (க்கூ)

சித்தமெனும் வேற்றிற் செப்பும் ப்ரகுஞ்சியென
வைத்தமரம் வீழும்பின் மாக்கிளையாம்-மெத்த
அவாவு மூலர்ந்தங் கழிதருநீ காண்பாய்
தவாயினைகொள் வேமனனே தான். (க்கக)

நூ

வேமன்திவண்பா.

வைத்தினும் வையான் வலிந்தடித்துங் தான்டியான்
கைதலின்றி மற்றிருப்ப ஞனிலத்தில் - எய்தவனே
மாதேவ னேரா மகிமைசொலற் கெளிதோ
கோதேயில் வேமா குறி. (ககூ)

நீளத்த வாதனைக ணீங்காதே லெவ்வெவர்க்கும்
ஆளிறைவற் காண்ப தரிதரிதே - நீளத்தப்
பாசமது நீங்கிற் பதிஞானங் கைகூடும்
நேசமொடு கேள்வேமா நீ. (ககந)

நீர்மே லெழுத்து னிலைல்லா வாறுபோற் [தனைப்
பார்மேவில் வாழ்வெல்லாம் பாழ்ம்பொய்யே-தேரி
பன்முறையுங் கூறித்தினும் பற்றுறுவ தென்கொலோ
நன்முறைகொள் வேமா நவில். (ககச)

கள்ள மனத்தவற்குக் கைகூடு மோமுத்தி
எள்ளுங் தொழில்வீ ணியற்றற்க - கள்ள
குருவுங் குருவோ குணவீனன் கண்டாய்
அருவறிந்த வேமா வறி. (ககு)

ஆசைவிட்டுக் காம வனலவித்துக் கோவணக்கீழ்
வீசி யிறுக்கி வெகுளிவிட்டுப் - பேசும்
இரகசியங் கண்டோ னிறைதே சிகர்க்காம்
பரமனருள் சார்வேமா பார். (ககசு)

ஆசைக் கயிற்றை யறுத்தெறிய மாட்டாரேற்
பேசுற்றவீடு பெறலரிதே - ஆசையுறில்
இச்சித்தாண் சிக்கி யெலியழியு மாறழிவர்
பிச்சகன்ற வேமா பெரிது. (ககள)

வேமன்திவெண்பா.

நடு

நல்லனிசை யூரூளியே நாடுக்கவை கந்தங்தோய்
வல்லபஞ் சேந்திரிய வாதனைக்கோர் - இல்லவுடற்
பற்றறுத்து நிற்காண் பரமசுக வீட்டைவாய்
மற்றிதுவே யுண்மைவே மா. (க்கழி)

(இதுவுமது) பஃபூரைட வெண்பா.

இன்னிசையு மின்சொல்லு மென்றுஞ்செவிவிரும்பு
மென்பரிசச் சீதமது மெய்விழையுய்-கண்களோ
மன்னு மலங்கார வழவினையே காதலிக்கும்
நன்னு வறுசுவையே நாடுமா - ஞசியதோ
கந்தமது தோயுய் கருதுபஞ் சேந்திரியப்
பந்தமுறு மில்லமெனும் பாழுடவிற் பற்றூரீஇ
நின்னையே கண்டு நிலையெய்தி வேமனு
மன்னுகந் பேரின்ப வாழ்வு. (க்கக்க)

முதற்பாகம் முற்றிற்று.

ஈசு

வேவமன்திவெண்பா.

இரண்டாம்பாகம்.

கடவுளுருச் சூக்குமத்தைக் கண்டுசுகி யாம
லுடவிலொருஞ் பன்னா லுணர்வன் - திடமுளதோ
சாவுதீர் கல்வி தனையே னுணரான்காண்
மாவன் புறுகுணவே மா. (க)

தகுகரும்பி னீற்றிற் சனிகதிர்தா னின்ப, மிகு
சுவையை மாற்றுதல்போன் மேலாஞ் - சுகுணர்க்
குஞ், தீயசதன் ரேஞ்றிற் றிருக்குலத்தின் சீர்கெடு
ப்ப, னேயமொடு கேள்வேமா நீ. (ங)

அங்க மெவருடைமை யாதறிக்கத் தன்பாலே [லா
தங்குபொரு ளாருடைமை தானெனிக்க-அங்குசெ
தான்மா வுடனிறுத்தற் காருடைமை நன்னிலையிற்
ரூஞ்மாரு வேமனனே சாற்று. (ஞ)

சிவபத்தி நீங்குமாற் சீவர்தமைக் கொல்லிற்
சிவனுருவே சீவருரு தேரிற் - பவமிலாலே
சீவர் சிவமாய்த் திகழ்தருவா ருண்மையே
நாவலனாஞ் சீர்வேமா நாடு. (ஈ)

மணமகனுக் கண்பு மஜையவண்மாட் டின்றே
லைணகடந்து செல்வ ணயலே - எணமின்றி
மாதர் குணந்தான் மகிதலத்தி லிவ்வாரும்
கோதகன்ற வேமா குறி. (ஏ)

கொங்கணத்துக் கேகிடினுங் குக்க னரியாமோ,
கங்கைபாய் காசிசென்றுங் கான்மாவு - மங்கயம்
போ, லாகுமோ மற்றவரு மவ்வாறே யந்தணரா
யாகுவரோ வேமா வறி. (கூ)

சுகையுளான் றன்னிடத்தி லீயா னமர்ஸ் துறையி
லீகையது தான்பொரு தேயிறக்கும் - சுகைமிகு
கற்பகத்தின் கீழ்ப்புதருங் கண்ட கமு மாய்வதன்றி
வற்புறுமோ வேமா மதி. (எ)

அற்பகுண வெய்தி லதிகார நல்லவர்பா [ல்
ஸற்பிண்றித்தீங்கியற்று மாங்கவர்க்கே-புற்றெழுதோ
கவ்வியுணுஞ் சூரன் கரும்புருசி காணுமோ
பவ்வமகல் வேமாநீ பார். (ஏ)

ஆபத்து வேளை யருங்கிளைஞர் பண்புணர்க
நீபயத்திற் கையா ணிலையறிக - தாபஞ்சேர்
இன்மை யுறுபோழ்தி வில்லாள் குணங்காண்க
தன்மையொடு வேமனனே தான். (க)

காங்தன் மதனெனினுங் காதலகம் வாழ்வெனினும்
ஏய்ந்தயலே சோரவஞ்சி யிச்சிக்கும் - வாய்ந்தநாய்
பாலருத்தித் தான்வளர்த்தும் பல்லுழைய மோடா
தோ, சாலவுநல் வேமனனே தான். (கா)

கொண்க னறிந்திடனே கொல்லுமிறை தானறியின்
மண்டுமனு ரூரறியின் மாநிந்தை - யுண்டிருடான்
நாடும் பரபுருடர் நாட்டத்தாற் கற்புடையாள்
நாடுமோ வேமனு நாடு. (கக)

அடக்கிமுத வில்லவளை யானுமஃ் தின்றி [ற்
யடக்குதும்பின் னென்றல்வீ னுமே-தோடக்கத்தி
கிள்ளாச் செந்மரத்திற் கிள்ளப் படுங்கொல்லோ
வெள்ளாப் புகழ்வேமா வெண். (கங்)

ஈடு

வேமனீதிவெண்பா.

துன்னுங் கரடியின் ரோலைமிகத் தோய்த்திட்டுஞ்,
தன்கருமை போய்வெண்மை தானுறுமோ - அன்றி
மரப், பாவை தனையழித்தும் பண்பதனுக் குண்டா
மோ, மேவியசீர் வேமா விளம்பு. (கஞ)

புணைக்குழழியி னய்வால் புகுத்திட்டு முற்றுங்,
குணக்கொழித்து தானிற்குங் கொல்லோ-வணக்கு
றுநற், புத்திபல கூறிட்டுஞ் புல்லர்குண மாறுமோ,
வித்தநிறை வேமா விளம்பு. (கச).

தன்கா தலதுளையைத் தான்றுதீத்துக் கூறுவளே
னன்கா தவியன்று நைவிதியே - அன்னதோர்
காதவிபால் வாழ்தவினுங் கானகத்து வாழ்தனன்றே
நீதியிது கேள்வேமா நீ. (கஞ)

கணவன்சொற் கேளாதாள் காலனு மச்சப்
பணவரவாஞ் சோகுமாம் பார்க்கிற் - குணால
மில்லா டைனப்பகைக்கு மில்லா ஓலகைக்கே
யில்லா ளனவேமா வெண். (கச)

எணமதிநல் யோசனைக் கில்லா மனைவி [ண்
மணவரிசை வீண்போர்செய் மாட்டான்- உணவுவீ
அங்கிற் பணிபுரியர் வாட்டிக் கிடுவதும்வீண்
சங்கையறு வேமனனே தான். (கன)

குற்றங் குறிப்போர் குவலயத்தி லெண்ணிலாரே .
குற்றமுள தெல்லவர்க்குங் கூறுங்கான் - மற்றயலார்
குற்றங் குறிப்பர் குறியார்தங் குற்றமே
எற்றிதுகாண் வேமா-வியம்பு. (கஞ)

வேமனீதிவெண்பா.

ஈசு

தலஞ்சென்றுக் கள்ளன் றனமுடிகொய் வல்லால், வலஞ்சென்றுதெய்வம் வணக்கான் - இலஞ்சென்றும், குக்கன் பணிபுரிதல் கூடுமோ கூடாதே, நக்கனருள் சார்வேமானு. (கக)

ஹர்த்தலைவன் கண்டறிவ னுண்மையிலாப் பொய்யனையே, சீர்த்தமெய்யற் கண்டறிவான் ரேவனே - ஆர்த்தமனை, அங்கறிவள் பேருண்டி யாளன் றனையென்பர், துங்கமுறு வேமா துணிந்து. (உஒ)

தலைப்பாகை நல்லாடை தக்கமேற் போர்வை விலைப்போங் கடுக்கன் மிகவே - மலைக்கும்ஸிரல் ஆழிகவின் ரெந்தியுளார்க் கங்கெவரு மேழுறவாம் வாழியால் வேமா மதி. (உக)

நீந்தும் வகைதெரியி னீராழுங் காண்பதிலென் சாந்தன்மை தேரிலஞர் தானில்லை - வாய்ந்தகீழுக் கோவணத்தின் மேலாக் குறிக்கும் வறுமையிலை மாவுலகில் வேமா மதி. (உங)

வட்டவிழி மங்கையர்தம் மைய றனிலமூந்தி இட்ட மிகவாகி யேங்குதலென் - கட்டழகு மேனிதனைக் கண்டு மெவிகுவதென் னுள்ளத்தே தானிலைகொள் வேமானு சாற்று. (உஞ)

மானுகாக் காணின் மதிக்கும் வளியிழங்தே தானுர்வ மெய்தித் தழுன்மெழுகாம் - ஆனுமை மிக்கமதி யீனத்தே வீண்மோகம் வீழ்த்துங்கரண் தக்கமதி வேமனனே தான். (உச)

செல்வ முடையானேற் சித்தசன்கா ஜென்பர்மிக
ஙல்குரவிற் பட்டு நலிந்தோனை - நல்லுருவின்
மார ஜெனினு மதிப்பர் பறையன்றே
தீரமிகு வேமா தெளி. (உடு)

காமனென்றுஞ் சோமனென்றுங் கைத் துண்டாம்
போழ்தொருவன், சேமவொளி யெய்திச் சிறங்திரு
ப்பன் - காமத், திருவொழியி வெவ்வளவுங் தீயவ
னே யாவன், கருவொழிந்த வேமனனே காண். ()

சடகலோர் மானி ஜெழிண்மயலே காமுகன்றன்
னீடுவிழி தான்கவரு நீர்மையெற்றே - நாடிவர்தம்
மத்தியிலம் மான்கண் மணிதூதாய் நின்றதுகாண்
உத்தியொடு வேமா வுணர். (உள)

ஆசானுக் கீயா ரரித்தவிலைக் கீரையுமே [வ
வேசிக்கே யீவர்பொருள் வேண்டுமெலாம் - மாசார
வேசியினு மாசான் மிகவிழிந்தோன் போலுமச்சோ
மாசகத்து வேமா மதி. (உம)

இனிப்பெவற்றி னுள்ளு மினிப்புயிரே யாகும்,
இனிப்புயிரிற் பைம்பொ னினிதாம் - தனிப்பொன்
னிற், பூவையர்தஞ் சொல்லினிப்பாம் பூதலத்தி
யாவர்க்கும், சேவையுறு வேமா தெளி. (உக)

தேமிகுப லாச்சவையிற் செப்புஞ் சருக்கலையில்
ஆமதூரச் செங்தேணி லான்பாலே-டாமதனில்
இன்கரும்பின் சாற்றி னினிப்பாகு மக்கைமொழி
மன்புவியில் வேமா மதி. (உா)

திரிகாவி யென்றுங் திரிகாலற் றேடும்
ஒருகாற் சாசகுஞ்சுத் தோனை - மருவுவளோ
சூஞமருங் தும்புழுதான் சர்க்கரையை நாடுமோ
மாலைநிடெள் வேமா மதி. (ஈக)

மனைமரபிற் சுற்ற மகிழுமுயிர்ச் சுற்றம்
அனைமரபிற் சுற்றமொரு வாழே - தனைப்பெற்றேன்
தன்மரபிற் சுற்றமிகு சத்துருக்க ளாகுவர்கான்
உன்மரபு சார்வேமா நாடு. (ஈக)

குருவிங்க சுங்கமரைக் குக்கனறி யுங்கொல்
பெரிதவர்தாட் பற்றிப் பிடிங்கும் - தெரியுங்காற்
சந்தையுறு பந்தலீல்வாழ் தாசிசந்தி யாசியையு
வந்திடுமோ வேமா மதி. (ஈக)

தாசியொடு நேசமது தானியப்பைப் பொள்ள
லொக்கும், மாசுகையர் தம்மினக்க மாநிங்தை - தே
சத்திற், காவலா னேசங் கழுத்தறுப்பாய்த் திருமே,
மாவலனும் வேமா மதி. (ஈக)

அனாயனெடுநுங் தன்கையி லாயுதத்தி ஞேடும்
ஏரியினெடு மற்றயலா னில்லோ - டருகெய்தி
யாடும் விளையாட்டி னருயிர்க்குச் சேதமுண்டாம்
நாடுநீ நல்வேம ஞ. (ஈக)

இன்சுவைசே ருண்டிநல் வேந்திமையை நாடுநர
ன், தன்சிங்தை யின்றீமை சாற்றுறுமோ - உன்னு
மிவை, மாயமென வெண்ணி மனத்திலிறைப் போ
தும்விடான், நேயமென்னே வேமா நினை. (ஈக)

சூ

வேமனாந்திவெண்பா.

மனையா ஸெழில்கண்டு மைப் புமக் கண்டும்
அனையார்மேன் மால்பெருஞ் சென்னைவோடும்
பாவமுறு வன்னெஞ்சைப் பற்றி வேண்டும்
மேவுமதோ வேமா விளம்பு.

தேனுஞ் சருக்காயுங் தேர்கட்டு மாங்கனியுங்,
தானுணுமுன் னின்பஞ் சனியாதே - தானசைகொ
ள், மானினிதழ் கண்டளவின் மாமதுரங் தோன்று
மால், மானஸறு வேமா மதி. (ஈடு)

ஆனிற் பகடதுகீ மாயினதிங் கெவ்வாரே
தானல் விலைதாழ்வாங் தன்கறுப்பால் - ஈனன்
துதிக்கப் படான்மேலாத் தோன்று முரவோன்
மதிக்கப்படும் வேமா மற்று. (ஈகு)

பதின்மருா சொல்லே படியெங்குஞ் செல்லும்,
மதிநலமின் ரூங்கொருவன் வாய்ச்சொல் - கதை
முடியா, மீதுாயோன் றன்னை வெறுக்கு முலகவர்
காண், வாதனைக் எற்றெருளிரவே மா. (சா)

நற்குணமு ஓர்க்கு நகத்தளவே செய்திடினும்,
நற்குணத்தி னுன்மலையா நாடுவர்காண் - வெற்பள¹
வாச், செய்திடினு னன்றியது தீக்குணத்த ரொண்ணு
வரோ, உய்திறத்து வேமா வுணர். (சக)

பதினு யிரவர்க்காப் பார்த்திபனை நீத்த
விதமாகா தேழைக்கூ னிட்டாங் - கதைநேர்
சொல்லாகா கொண்கணைநற் சுந்தரியும் வைதல்
நலதாகா வேமனனே நாடு. (சா)

வேமன்திவண்பா�

(சந)

மக்கண் மனைவியுமே மாமாயை நல்லசுக
துக்கமுமே மாநின்தாடர்குடும்பம் - மிக்கவவா
உல்லாசமாயே யிம்மாய வாழ்வுக்கா
வந்துப் பயங்கினைவே மா. (சந)

வாக்குநல் பல்லா னிழிபறையன் மன்னருளே
காக்குமதி காரமிலான் கைம்பெண்ணும் - நோக்கில்
மகிமையிலாத் தேவதையு மட்டுவியே யாங்கான்
மகிதலத்து வேமா மதி. (சச)

மான முடையமென்பார் மாந்தலாம் பித்தன்
போ, லானநினைக் கண்ணுற் றதிசயிப்பர் - மாநிலத்
தில், உன்மான் தன்னை யுணர்தலுறுங் தெய்வமே,
நன்மான வேமனனே நாடு. (சந)

கைத்துதவா னீங்கான் கறியமுதுண் ணுனுடுக்கா
ன், உத்தியிலான் கல்வி யுணர்வுமிலான் - எய்த்தங்
தோ, இவ்வா றிருப்போ னியங்கு நடைப்பினங்கா
ன், செவ்வாற்றில் வேமனு தேர். (சக)

நல்குரவி லுள்ள நனியினைக்கு மீன்றதோர்
புல்லெனவே நல்ல புலன்கெடுமா - னல்குரவால்
உள்ளமதி கெட்டமகற் குண்டாவ தெங்நன்றே
தெள்ளறிஞு னும்வேமா தேர். (சங)

ஈசற்கிங் கற்பணமா யிவ்வளவே யன்னமிடில்
மாசொர்க்க மெய்தியே வாழ்குவரால் - மாசற்ற
அன்னதா னத்தி ஸதிகமொரு தானமுண்டோ
நன்னிலத்து வேமனு நாடு. (சந)

நத்தன்பி லாவிருந்தா ண்டலமாப் பண்டம்வீண்,
பத்தியிலாப் பூசையினற் பட்டுவீண் - இத்தார
யில், சற்பாத் திரத்துதவாத் திவெண்பா
னும், அற்பாரும் வேமா வறி.

தனையுணரா னெங்குனமோ தான்பிறர்க்கு ணரத்
தும், நனிபகவிற் சோம்பியே நாட்டிற் - பினையலை
ந்தே, காசு பெறுவான் கருமம் புரிந்திவொன், தே
சிக்ஞே வேமாந் செப்பு. (நு०)

மாமைந்தர் தம்மான் மறுமைச் சுகம்பெறுத
லாமென்றே கன்மத் தழுங்துவார் - தாமே
குழிவீழ் கயத்தைக் கொசுகெடுக்குங் கொல்லோ
பழிதீர்ந்த வேமனு பார். (நுக)

கேடறுதான் மிக்குணர்ந்துங் கேள்வி பலகேட்டும்
மூடன் மதியீன மோக்கமுரை - நாடுக்
கழுவுகினும் பாலிற் கரிநிறம் வேரு மோ
வழுவகன்ற வேமா மதி. (நுட)

தன்சமய நின்றகலான் றுண்புறத்தை நின்தியான்
வன்சமக்கி னுசை மதிக்கணுறைஞ் - மன்சுகத்தில்
வாழ்வோன் றலைவனுய் மக்கனுளே நம்பியென
வாழ்வோன்காண் வேமா மதி. (நுங)

பயணில்லாற் காசி பகரற்க வென்றுங், கயவர்
மெழி கொள்ளற்க காதிற் - பயமுறாஉம், மிக்க
வெறி நாய்பிடித்து வேட்டைக்குச் செல்வதுண்
டோ, தக்கபுகழ் வேமனனே தான். (நுச)

மனையா மின் மீக்கண் மாதா பிதாவென், நினை
யர் பொ - நயன்றென்றும் - பொனையீட்டும்,
ரித் ரணக்குறவியும் காருமிலை, வா
மதி. (நுடு)

மாலை கஞக்கன மணியாடை மீதனின்து
சாலவே தம்பலமுங் தான்கொண்டு - தூலவுடல்
வாய்ந்துளான் கிழெனினும் வாருமிரு மிங்கென்பா
யய்ந்தவனை வேமா விவண். (நுசு)

கழியா மயிருங் கரித்துணியு மற்றங்
கொழியாத மாசா ரூட்டுவுங் - கழியுள்ளேல்
நல்லகுலத் தானெனினு நாடாதே போவென்பர்
தொல்லுலகர் வேமா துணின்து. (நுள)

கோள னிறக்கிற் சூடியிற் சவுக்காண
நீஞு முறைமையினு னேர்செல்வர் - கோளற்கா
வாட்டமுரூர் கோநாய் மடியின் மறியமுமோ
நாட்டமுறு வேமனு நாடு. (நுசு)

தெருவிற்போய் வைவள் சிறிதிடக்கிற் கூவென்,
நிலாவன் முகமறைப்பண் மூண்டே - பெருந்தி,
கூடையினிற் கொண்டேகிக் கொண்கணையும் வீற்ப
னே, சீடுபுகழ் வேமனகே ணீ. (நுசு)

. ஆசை கடைத்தரத்த தாகுமெலாப் பாவத்து,
மாசையிலே மாந்தா ரருந்தவரும் - ஆசைதனைக்,
கண்டொழித்து நின்றவரோ காசினியிற் புண்ணியர்
கண், மண்டனுர்தீர் வேமா மதி. (சுது)

சாகு

வேவமனாந்திவெண்பா.

உண்மையுலைப் பானை யுலகமெல்ல நிஸ்திக்கு
முண்மையினை நீசர்க் குரோத்திடுல் - மண்மிக
உண்மைப் பெரியா ரூட்டுண்மை பேசுதீ
வண்மையிது வேமா மதி.

அஞ்சகவே பாவங்க ளஞ்சகவே பாழ்மரணம்
நெஞ்சின் மறந்திடுக நீள்பாசம் - நெஞ்சில்
சிறிதும் மறவற்க செய்ந்நன்றி மண்மே
நெறிநின்ற வேமனு நீ. (கா)

இச்சகமே யானுமை யிச்சகத்து வேண்டுமால்
குச்சகுணப் புன்மைதருங் கூநிந்தை - யச்சமுறுதி
அற்பமதிக் காபத்தா மம்மாச் சரியமே
தற்கெடுக்கும் வேமனனே தான். (கா)

வானரத்தை நன்குடுத்தி வல்ல மலைக்கரசாய்
தானிறுக்குக் குன்றரிக டாழ்ந்தெழுல்போல் - ஏ
முறும், நீதியிலார் தம்மிடத்தி னின்றமுங்கு வெ
ங்கல்லும், ஏதுமிலார் வேமா விவண். (கா)

கந்தமுடற் சூசகினுங் கத்தபந்தா னஃதுணரா
முந்தி யுதைக்குமம் முடனையே - பந்தமுறுங்
காம ரசமறியாக் கன்னிபா வன்புமிவ்வா
ரூமென்பர் வேமா வறி. (கா)

விடல்வேண்டு மூலா விழைசுகமின் ரூயின், வெ
ல்வேண்டு மிற்குணம்வே ரூயின்-விடல்வேண்டு
கோவினையு நல்ல கொடையிலனே லென்பர்காவு,
மாவினதீர் வேமா மதி. (கா)

